திரு. ஜே.ஜி. பிரின்ஸ்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எனது தொகுதிக்குட்பட்ட கப்பியறை பேரூராட்சி, கோபுரவிளையிலும், ரீத்தாபுரம் பேரூராட்சியில் பிரண்ட்ஸ் காலனியிலும் ஒரு பகுதிநேர நியாய விலைக் கடை அமைக்க மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக அறிய விரும்புகிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. இரா. காமராஜ்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றிருந்தால், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கோரியது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 65, மாண்புமிகு உறுப்பினர் திரு. டி. செங்குட்டுவன், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அவர்கள்.*

65—

கிரானைட் வளாகம்

***2715—திரு. டி. செங்குட்டுவன்:**

மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) வேப்பனஹள்ளி தொகுதி, சூளகிரி பகுதியில் கிரானைட் வளாகம் அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. பி. தங்கமணி, தொழில் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) மற்றும் (ஆ) தமிழ்நாடு கனிம நிறுவனம், சென்னை மணலியில் கிரானைட் தொழிற்சாலை ஒன்றினையும், கிருஷ்ணகிரி மாவட்டம், மாதேபள்ளியில் ஒரு கிரானைட் ஓடுகள் தயாரிக்கும் தொழிற்சாலையினையும் நடத்தி வருகின்றது.

2012 ஏப்ரல் 10]

அதுபோல், மேலூர் பகுதியில் ஒரு புதிய கிரானைட் தொழிற்சாலை கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய கிரானைட் வளாகம் சூளகிரியில் அமைப்பது குறித்து சந்தை விவரம் அறிந்து மாண்புமிகு உறுப்பினர் அவர்களது கோரிக்கையான புதிய வளாகம் அமைப்பது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய அறிவுறுத்தலின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. டி. செங்குட்டுவன் அவர்கள்.

முற்பகல் 10–45

திரு. டி. செங்குட்டுவன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கிருஷ்ணகிரி மாவட்டம் அதிகப்படியான கனிம வளம் உள்ள மாவட்டம். அங்கு தளி, கெலமங்கலம், கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டினம், மத்தூர் ஆகிய பகுதிகளில் அரசு நிறுவனமான டாமின் மற்றும் தனியார் துறைமூலம் ஏராளமான கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் அந்நியச் செலாவணியாக அரசுக்குக் கிடைக்கிறது. அரசின் சார்பில் கிரானைட் கற்களை மெருகூட்டும் தொழிற்சாலை அதிகம் உள்ள சூளகிரி பகுதியில் கிரானைட் வளாகம் அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. பி. தங்கமணி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கிருஷ்ணகிரி மாவட்டம் கிரானைட் நிறைந்த மாவட்டம் என்பதை நன்றாகத் தெரிந்துதான் மாண்புமிகு அம்மா அவர்கள், 1991 ஆம் ஆண்டே அங்கே ஒரு மெருகூட்டும் தொழிற்சாலையை ஆரம்பித்து இப்போது அது 100 சதவீதம் பயன்பாட்டில் இருக்கின்றது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அது முழுக்க, முழுக்க ஏற்றுமதி நிறுவனமாகச் செயல்பட்டு வருகின்றது. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சூளகிரி பகுதியிலே கிரானைட் வளாகம் கேட்டிருக்கிறார்கள். அதைத்தான் நான் ஏற்கெனவே சொன்னேன். சந்தையின் விவரம்

[2012 ஏப்ரல் 10

அறிந்து, நன்றாக இருப்பின், புதிய தொழிற்சாலை அமைப்பதற்கு மாண்புமிகு அம்மா அவர்களுடைய அறிவுறுத்தலைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. டி. செங்குட்டுவன் அவர்கள்.

திரு. டி. செங்குட்டுவன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலே கிரானைட் கற்களை வெட்டி எடுக்கின்ற சுமார் 300–க்கும் மேற்பட்ட குவாரிகளும், கிரானைட் கற்களுக்கு மெருகூட்டக்கூடிய 500–க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் எங்களுடைய தலைவர் கலைஞர் அவர்கள் கடந்த தி.மு.க. ஆட்சியில், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலே 500 கோடி ரூபாய் செலவிலே ஒரு கிரானைட் வளாகம் 2011–2012 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலே அறிவித்தார்கள். ஆகவே, அதைக் கவனத்தில்கொண்டு, டாமின் மூலமாக மெருகூட்டும் தொழிற்சாலை அமைக்கின்ற வகையிலும், ஒரு கிரானைட் வளாகம் அமைக்கின்ற வகையிலும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் செய்து தருவார்களா என்பதை மீண்டும் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. பி. தங்கமணி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொல்கின்றபோது ஐந்தாண்டு காலம் அவர்கள் ஆட்சியில் இருந்துவிட்டு, 2011–2012 ஆம் ஆண்டில் 500 கோடி ரூபாயிலே புதிய தொழிற்சாலை அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையிலே அறிவித்ததாக கூறுகின்றார்கள். ஏற்கெனவே, மாண்புமிகு அம்மா அவர்கள்தான் கிருஷ்ணகிரி மாவட்டத்திலே அந்தத் தொழிற்சாலையை ஆரம்பித்து நல்ல இலாபகரமாக நடந்துவருகிறது என்பதும் நன்றாகத் தெரியும். அதுபோக, சிறிய தொழிற்சாலைகளும் ஏற்கெனவே நடந்து வருகின்றன. இருந்தாலும், மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொல்லியதைப்போல சந்தையின் மதிப்பிற்கு ஏற்ப ஆய்வு செய்து நிச்சயமாகப் பரிசீலிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

2012 ஏப்ரல் 10]

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. மு.வீ. கருப்பையா அவர்கள்.*

திரு. மு.வீ. கருப்பையா: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மதுரை புறநகர் மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட, வாடிப்பட்டி பேரூராட்சி, 15 ஆம் வார்டுக்கு உட்பட்டதுதான் பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலையாகும். அதனை நிலக்கோட்டை தொகுதியில் உள்ளதாக நேற்று கேள்வி நேரத்தில் மாண்புமிகு நிலக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. ராமசாமி அவர்கள் குறிப்பிட்டார்கள். அந்த பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை சோழவந்தான் தொகுதிக்குட்பட்டதா, நிலக்கோட்டை தொகுதிக்குட்பட்டதா என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விளக்குவாரா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. பி. தங்கமணி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நேற்றையதினம் நிலக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய தொகுதியில் வருவதாகச் சொல்லி, அங்கு சர்க்கரை ஆலை திறக்கப்படுமா என்ற கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். தற்போது மாண்புமிகு உறுப்பினர், அது அவர்களுடைய தொகுதியில் வருவதாகச் சொல்கின்றார்கள். அதனுடைய எல்லை எனக்குத் தெரியவில்லை. வேண்டுமென்றால் நாளையதினம் கேட்டு மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக அவர்களுக்கு பதிலளிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 66, மாண்புமிகு உறுப்பினர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்கள்.*

66—

அடிப்படை வசதிகள்

***16928—டாக்டர் சி. விஜயபாஸ்கர்:**

மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—